



தகவல்

அந்மீம் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் – 11.11.2020

முன்னிலை

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 11786/D/2019

திரு ஆ. கதிரவன்

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் / முதல்வர்,

எஸ்.எச்.என்.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

... பொது அதிகார அமைப்பு

சிவாசி, விருதுநகர் மாவட்டம்.

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	02.08.2019
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	30.08.2019
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	03.09.2019
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	21.11.2019

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (11.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு ஆ. கதிரவன் மற்றும் பொதுத் தகவல் அலுவலர் திருமதி. K.சந்திரா, முதல்வர், எஸ்.எச்.என்.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி, விருதுநகர் மாவட்டம் இன்றைய தொலைபேசி விசாரணையில் பங்கேற்றனர்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் சிவகாசி எஸ்.எச்.என்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், இலவச கட்டாயக்கல்வி என்பது கல்விக்கான கட்டணத்தை மானியமாக பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசே செலுத்துவதால், அரசுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் உள்ள இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பண்பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்களையும், 25% விகிதப்படி கடந்த 2017-2019ஆம் ஆண்டுவரை எத்தனை மாணவ மாணவியர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டது பற்றிய

விவரம், இது தொடர்பாக எத்தனை நபர்கள் விண்ணப்பித்தார்கள் மற்றும் விண்ணப்பித்தவர்களின் வருமானச் சான்று நகல்கள், இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட அன்னையர் குழு, ஆசிரியர் குழுக்களில் தாழ்த்தப்பட்டவர்களின் விவரம், கடந்த ஆண்டு விண்ணப்பித்து சேர்க்கப்படாத மாணவ மாணவியர்கள், இப்பள்ளியில் சேர்க்கப்படாததற்கான காரணங்கள், குழந்தைகளின் பள்ளி சேர்க்கைக்கான வயதுச்சான்று கோரி, பள்ளிச் சேர்க்கையில் நிராகரிக்கப்பட்ட மாணவ மாணவியர்களின் முழு விவரம், அரசாங்கத்தால் மானியம் வழங்கப்பட்டிருந்தும், அத்திட்டத்தின்கீழ் பயிலும் மாணவர்களிடம் ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டதா என்ற முழு விவரம், இப்பள்ளியைப் பற்றி ஏதேனும் புகார்கள் இருப்பின் அவற்றின் முழு விவரம், பள்ளியின் ஆய்வாளர் ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்த அறிக்கையின் நகல், பள்ளியின் வரவு செலவு பற்றிய முழு விவரம், பள்ளி அமைந்துள்ள நிலத்தின் சர்வே எண் மற்றும் பள்ளியின் வரைபட நகல் உள்ளிட்ட முழு விவரங்களை மொத்தம் 20 இனங்களில் தகவல்களாக வழங்கக்கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (11.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். விசாரணையில் பங்கேற்ற மனுதாரர், தனக்கு பொது அதிகார அமைப்பின் மூலம் தகவல்கள் வழங்கப்பட்டுவிட்டன என்று ஏற்பளிப்பு செய்தார்.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், மனுதாரர், தனக்கு பொது அதிகார அமைப்பின் மூலம் தகவல்கள் வழங்கப்பட்டுவிட்டன என்று ஏற்பளிப்பு செய்ததின் அடிப்படையில், இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 11786/D/2019

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர் / முதல்வர்,
எஸ்.எச்.என்.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
சிவாசி, விருதுநகர் மாவட்டம்.

மனுதாரர்:-

திரு ஆ. கதிரவன், த/பெ. ஆறுமுகச்சாமி,
எண்.4, பெத்தணன் சந்து, 14வது வார்டு,
இரயில்வே ஸ்டேசன் தெரு,
திருத்தங்கல் - 626 130, சிவகாசி தாலுகா,
விருதுநகர் மாவட்டம்.